

கேஒய்சி

(உங்கள் வாடிக்கையாளரை
அறிந்து கொள்ளவும்)

"KYC (உங்கள் வாடிக்கையாளரை
அறிந்து கொள்ளவும்) என்பது
உங்கள் வங்கிக் கணக்கைத்
தொடங்கவும் பராமரிக்கவும்
அவசியமானது அதேசமயம்
எளிமையானது"



01

ஒரு தனிநபருக்காக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ செல்லுபடியாகும் ஆவணம் (OVD) மற்றும் சமீபத்திய புகைப்படம், PAN அல்லது படிவம் 60 ஆகியவை போதுமானவை ஆகும். பின்வரும் ஆவணங்கள் OVDகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் எண் வைத்திருப்பதற்கான சான்று, இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, மாநில அரசின் அதிகாரி ஒருவரால் முறையாக கையொப்பமிடப்பட்ட NREGA ஆல் வழங்கப்பட்ட வேலை அட்டை மற்றும் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் அடங்கிய தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம்.

02

உங்கள் தற்போதைய முகவரி உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தால், E-KYC அங்கீகாரம் மூலம் அதாவது பயோமெட்ரிக் அல்லது OTP அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் ஆன்போர்டிங் செய்யப்பட்டால், உங்கள் புதிய முகவரி பற்றிய எளிமையான சுய உறுதிமொழி போதுமானது ஆகும்.

03

OVD இல்லை என்றால், வாடிக்கையாளர் ₹ 50,000 வரை கணக்கு இருப்புத் தொகை, மாதம் ஒன்றுக்கு ₹ 10,000 வரை பணம் எடுத்தல்கள் மற்றும் நிதியாண்டு ஒன்றுக்கு ₹ 1 லட்சம் வரை எனும் மொத்த கிரெடிட்களுடன், ஒரு சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஒரு 'சிறிய கணக்கை' தொடங்கலாம்.

04

வணிக உறவு/கணக்கு அடிப்படையிலான உறவை நிறுவும் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், மாற்றம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை வங்கிக்கு வாடிக்கையாளர் வழங்க வேண்டும்.

05

KYC செயல்முறை தொடர்பான ஏதேனும் குறைபாடுகளுக்கு, தயவுசெய்து ஆர்பிஎல் வங்கியை அணுகவும் (தொடர்பு எண்- 022 6232 7777, மின்னஞ்சல் முகவரி: customercare@rblbank.com). வங்கி வழங்கிய பதிலில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட வங்கி ஒம்பட்ஸ்மேனின் (<https://cms.rbi.org.in>) அலுவலகத்தை அணுகலாம்.

இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்கள் கிளை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

apno ka bank

 **RBL BANK**